



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 25]

CHENNAI, WEDNESDAY, JUNE 19, 2019
Aani 4, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	Pages.		Pages.
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT	
Indian Stamp Act.—Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Policies by the Royal Sundaram General Insurance Company Limited, through its Branches in the State of Tamil Nadu for certain period		Acquisition of Lands - Errata to Notification ..	511
Amendmet to Notification	510	HOME DEPARTMENT	
Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Polices by the Royal Sundaram General Insurance Company Limited, Chennai for Certain Period ..	510	Indian Christian Marriage Act.—Grant of License to Grant Certificates of Marriages between Indian Christians	512
HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT		Family Courts Act.—Constitution of 4 family Courts one each at Ramanathapuram, Theni, Thoothukudi and Tiruppur Districts..	512
Drugs and Cosmetics Act.—Temporary Appointment of Government Analyst, Drugs Testing Laboratory, Chennai-6	510	Code of Criminal Procedure.—Constitution of Special Court at Coimbatore to try cases filed under Protection of Women from Domestic Violence Act, 2005 in the cadre of Civil Judge (Junior Division)	512
HIGHER EDUCATION DEPARTMENT		HOME DEPARTMENT (SC)	
Madurai Kamaraj University Act.—Nomination of certain Person as Members to the Academic Council of Madurai Kamaraj University, Madurai for certain Period	510-511	Award of the Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Excellence to Fire and Rescue Service personnel on the occasion of the Fire Service Day on 14th April, 2019 ..	512-513
		தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை	
		Industrial Tribunal for Adjudication ..	513-514
		Labour Courts for Adjudication ..	514-516

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

Notifications under the Indian Stamp Act**Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Policies by the Royal Sundaram General Insurance Company Limited, through its Branches in the State of Tamil Nadu for certain period under the Act.****Amendment to Notification.**

[G.O. (Rt). No. 266, Commercial Taxes and Registration (J1), 31st May 2019, வைகாசி 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/448/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notification No.II(2)/CTR/570/2018 published in page 596 of Part II Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 27, dated 4th July 2018.

AMENDMENT

For the expression, "30th September 2018" appearing in the said notification, the expression, "19th November 2018", shall be substituted.

Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Policies by the Royal Sundaram General Insurance Company Limited, Chennai for certain period under the Act.

[G.O. (Rt). No. 266, Commercial Taxes and Registration (J1), 31st May 2019, வைகாசி 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/449/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of stamp duty of Rs.10,00,000/- (Rupees Ten lakh only) chargeable under the said Act in respect of issue of policies by the Royal Sundaram General Insurance Company Limited, Chennai-600 097, for the period from 20-11-2018 to 30-06-2019.

C. SEKAR,

Deputy Secretary to Government.

HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT

Temporary appointment of Government Analyst, Drugs Testing Laboratory, Chennai-6 under the Drugs and Cosmetics Act.

[G.O. (2D) No. 113, Health and Family Welfare (M1), 30th May 2019, வைகாசி 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HFW/450/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 20 of the Drugs and Cosmetics Act, 1940 (Central Act XXIII of 1940 and in supersession of the Notification No. II(2)/HFW/122/2019 published at pages 182-183 of Part-II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, the Governor of

Tamil Nadu hereby appoints the following persons specified in column (2) of the Table below, to be Government Analysts for the areas specified in the corresponding entries in column (3) thereof, in respect of cosmetics and all drugs other than those specified in Schedule "C" to the Drugs and Cosmetics Rules, 1945, namely:

THE TABLE

Serial Number	Name and Designation	Areas
(1)	(2)	(3)
1.	Thiru S. Muthurathinam, Government Analyst, Office of the Government Analyst, Drugs Testing Laboratory, Chennai	Chennai, Kancheepuram, Thiruvallur, Vellore and Thiruvannamalai Districts.
2.	Thiru R.A. Siva, Senior Analyst, Office of the Government Analyst, Drugs Testing Laboratory, Chennai	Salem, Namakkal, Dharmapuri, Krishnagiri, Coimbatore, Erode, The Nilgiris, Tiruppur, Trichy, Karur, Perambalur, Ariyalur, Villupuram, Cuddalore, Thanjavur, Pudukottai, Nagapattinam and Tiruvarur Districts
3.	Tmt. M. Nithyakalyani, Senior Analyst, Office of the Government Analyst, Drugs Testing Laboratory, Chennai	Madurai, Theni, Dindigul, Virudhunagar, Sivaganga, Ramanathapuram, Tirunelveli, Tuticorin and Kanyakumari Districts

BEELA RAJESH,
Secretary to Government.

HIGHER EDUCATION DEPARTMENT

Nomination of Certain Persons as Members to the Academic Council of the Madurai Kamaraj University, Madurai for Certain Period under the Madurai Kamaraj University Act.

[G.O. (D) No. 134, Higher Education (H2), 24th May 2019, வைகாசி 10, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HE/451/2019.—Under item (7) and (8) of "Class-II-Other Members", of clause (a) of Section 24 of the Madurai Kamaraj University Act, 1965 (Tamil Nadu Act 33 of 1965), the Governor of Tamil Nadu hereby nominates the following members to the Academic Council of the Madurai Kamaraj University, Madurai for a period of three years with effect from 2nd April 2019:-

Under item(7):-

1. **To Represent Tamil**
Dr. K. Muthuvel
Associate Professor and Head,
Department of Tamil and
Vice- Principal
The Madura College (Autonomous) Madurai-625 011.
2. **To Represent Sanskrit**
Dr. S. Sridharswaminathan
Head and Assistant Professor,
Department of Sanskrit,
Vivekananda College,
Tiruvadakam West, Madurai-625 234.
3. **To Represent Hindi**
Thiru S. Murali,
Associate Professor in Hindi,
The Madura College, (Autonomous)
Madurai-625 011.
4. **To Represent Malayalam**
Dr. P.M. Girish
Associate Professor and Head In-Charge
Department of Malayalam,
University of Madras, Marina Campus,
Chennai-600 005.

5. **To Represent Telugu**
Dr. M. Sampath Kumar
Professor and Head,
Department of Telugu,
University of Madras, Marina Campus,
Chennai-600 005.
6. **To Represent Kannada**
Dr. Tamil Selvi
Professor and Head,
Department of Kannada
University of Madras, Marina Campus,
Chennai-600 005.

Under item(8):-

1. **To Represent Physical Education**
Dr. M. Seenimurugan
S/o. V. Mahalingam,
Koduvilarpatty (Post),
Theni District.

MANGAT RAM SHARMA,
Principal Secretary to Government.

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

**Acquisition of Lands
Errata to Notification.**

[G.O. (D) No. 70, Highways and Minor Ports (HP2), 27th May 2019, வைகாசி 13, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/452/2019.—The following Errata is issued to G.O (D) No.49, Highways & Minor Ports (HP2) Department dated 21-03-2017 and the Notification No.II(2) HWMP/236/2017 at Pages 318-328 in Part-II-Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.15, dated 12-04-2017 relating to the above Government Order.

ERRATA

In the existing Tamil Nadu Gazette under the heading Tiruchirappalli District, Sri Rangam Taluk, Thimarayasamuthram Village in the said notification for the schedule, the following schedule shall be substituted:

AS IN THE GOVERNMENT ORDER						ERRATUM					
S. No	T.S. No	Total Area (Sq.mt)	Acquired Area (Sq. mt.)	Name of the owner	Details of Acquired Land	Before sub division (sq.mt)		After Sub Division (sq.mt)		Name of the Land Owners	Details of Acquired Land
						T.S. No	Total Area (Sq.mt)	T.S. No	Acquired Area (Sq. mt.)		
2	2019/145	0.5857.5	0.0874.0	Rengasamy	Compound Walls,	2019/165	0.0511.0	2019/168	0.0164.0	Krishnasamy S/o.Muthaiya	Empty Place
					Petrol Bunk, Axis Bank, Zinc Sheet	2019/166	0.0511.0	2019/169	0.0164.0	Renganathan S/o.Vengatraman	Asbestos Shed Four Side Walls without roof
					Building-1 Trans-former -1	2019/167	0.1533.0	2019/170	0.0424.0	Ramanathan S/o.Vengatraman	Compound Walls, Petrol Bunk, (3 pumb)
					Coconut Tree-1	2019/145	0.3302.5	2019/171	0.0122.0	Rangasamy (1) Lakshmi W/o. Sundaram(2)	Small Compound wall
Total							0.5857.5		0.0874.0		

S.K. PRABAKAR,
Additional Chief Secretary to Government (FAC).

HOME DEPARTMENT

Grant of Licence to Grant Certificates of Marriages between Indian Christians under the Indian Christian Marriage Act.

[G.O. (4D). No. 20, Home (Courts -IV), 29th May 2019,
வைகாசி 15, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/453/2019.—In exercise of the powers conferred by Section 6 of the Indian Christian Marriage Act, 1872 (Central Act XV of 1872), the Governor of Tamil Nadu hereby grants a licence to Pastor. S. Dinakaran, No. 232, 7th Street, J.J.R. Nagar, Vyasarpadi, Chennai-39 to solemnize marriages within the territories comprising the State of Tamil Nadu in accordance with the provisions of the said Act.

NOTIFICATION-II

[G.O. (4D). No. 20, Home (Courts -IV), 29th May 2019,
வைகாசி 15 விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/454/2019.—In exercise of the powers conferred by Section 9 of the Indian Christian Marriage Act, 1872 (Central Act XV of 1872), the Governor of Tamil Nadu hereby grants a licence to Pastor. S. Dinakaran, No. 232, 7th Street, J.J.R. Nagar, Vyasarpadi, Chennai-39 authorising him to grant certificates of marriage between Indian Christians, in accordance with the provisions of the said Act, within the territories comprising the State of Tamil Nadu.

Constitution of 4 Family Courts one each at Ramanathapuram, Theni, Thoothukudi and Tiruppur Districts under the Family Courts Act

[G.O. Ms. No. 245, Home (Courts-II), 21st May 2019,
வைகாசி 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/455/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) read with sub-section (2) of Section 3 of the Family Courts Act, 1984 (Central Act 66 of 1984), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras, hereby establishes a Family Court at Ramanathapuram with effect from the date of assumption of charge of the Judge of the said Court and also hereby specifies that the jurisdiction of the said Family Court shall extend to the local limits of the Ramanathapuram City, inclusive of Ramanathapuram Taluk.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 245, Home (Courts-II), 21st May 2019,
வைகாசி 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/456/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) read with sub-section (2) of Section 3 of the Family Courts Act, 1984 (Central Act 66 of 1984), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras, hereby establishes a Family Court at Theni with effect from the date of assumption of charge of the Judge of the said

Court and also hereby specifies that the jurisdiction of the said Family Court shall extend to the local limits of the Theni City, inclusive of Theni Taluk.

NOTIFICATION-III

[G.O. Ms. No. 245, Home (Courts-II), 21st May 2019,
வைகாசி 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/457/2019.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) read with sub-section (2) of Section 3 of the Family Courts Act, 1984 (Central Act 66 of 1984), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras, hereby establishes a Family Court at Thoothukudi with effect from the date of assumption of charge of the Judge of the said Court and also hereby specifies that the jurisdiction of the said Family Court shall extend to the local limits of the Thoothukudi City, inclusive of Thoothukudi Taluk.

NOTIFICATION-IV

[G.O. Ms. No. 245, Home (Courts-II), 21st May 2019,
வைகாசி 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/458/2019.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) read with sub-section (2) of Section 3 of the Family Courts Act, 1984 (Central Act 66 of 1984), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras, hereby establishes a Family Court at Tiruppur with effect from the date of assumption of charge of the Judge of the said Court and also hereby specifies that the jurisdiction of the said Family Court shall extend to the local limits of the Tiruppur City, inclusive of Tiruppur Taluk.

Constitution of Special Court at Coimbatore to try cases filed under Protection of Women from Domestic Violence Act, 2005 in the Cadre of Civil Judge (Junior Division) under the Code of Criminal Procedure.

[G.O. Ms. No. 268, Home (Courts-II), 31st May 2019,
வைகாசி 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/459/2019.—In exercise of the powers conferred by the proviso to sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras hereby establishes a Special Court of Judicial Magistrate at Coimbatore in Coimbatore District to try the offences punishable under the Protection of Women from Domestic Violence Act, 2005 (Central Act No. 43 of 2005).

HOME DEPARTMENT

(SC)

Award of the Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Excellence to Fire and Rescue Service personnel on the occasion of the Fire Service Day on 14th April, 2019.

[G.O.Ms. No. 258, Home (SC), 29th May 2019,
வைகாசி 15, விகாரி, திருவள்ளூர் ஆண்டு 2050.]

No. II(2)/HO/460/2019.—The following Six Fire and Rescue Service personnel have been awarded the Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Excellence on the occasion

of Fire Service Day on 14th April, 2019 by the Government of Tamil Nadu and the recipients are eligible for the lumpsum grant at the rates noted against each:-

Sl. No.	Name and Rank Tvl.	Lumpsum grant
1.	Thiru P. Vijayakumar, Station Officer, Vepery Fire & Rescue Services Station, Chennai Central District.	Rs. 3,000/- (Rupees Three thousand only)
2.	Thiru M. Ramasubramanian, Leading Fireman 6870, Surandai fire & Rescue Services station, Tirunelveli District.	Rs. 2,500/- (Rupees Two thousand five hundred only)
3.	Thiru M. Sakthivel, Fireman Driver 9254, Namakkal Fire & Rescue Services Station, Namakkal District.	Rs. 2,500/- (Rupees Two thousand five hundred only)
4.	Thiru K. Sathishkumar, Fireman 7115, Sattankulam Fire & Rescue Services Station, Thoothukudi District.	Rs. 2,000/- (Rupees Two thousand only)
5.	Thiru K. Naveenchander, Fireman 10034, Vepery Fire & Rescue Services Station, Chennai Central District.	Rs. 2,000/- (Rupees Two thousand only)
6.	Thiru S. Gowthaman, Fireman 10929, Vepery Fire & Rescue Services Station, Chennai Central District.	Rs. 2,000/- (Rupees Two thousand only)

2. The expenditure shall be debited to –

"2070-00-Other Administrative Service – 108 – Fire Protection and Control I – State's Expenditure – AG – Chief Minister's Fire Service Medal for Excellence – 59 Prizes and awards". (DPC 2070-00-108 AG 5909)

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Managements referred
to Industrial Tribunal for Adjudication

தூசான் பவர் சிஸ்டம்ஸ் & பிரைவேட் லிமிடெட், சென்னை

[அரசாணை (டி) எண் 303, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(அ)த் துறை, 28 மே 2019, வைகாசி 14, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/461/2019.—இந்த ஆணையின் இணைப்பில்
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தூசான் பவர் சிஸ்டம்ஸ் &
பிரைவேட் லிமிடெட், என்ற நிர்வாகத்திற்கும், தூசான் தொழிலாளர்
சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை,
தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று
இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின்
10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு
சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு எழுவினாக்கள்

கோரிக்கை. 1: அடிப்படை ஊதியம்:

தொழிலாளர் அடிப்படை ஊதியத்தில் ரூ. 3,000 ஊதிய உயர்வு
அளிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 2: பஞ்சப்படி:

1936-ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட சென்னை மாநகர
மாறும் நுகர்வோர் குறியீட்டு எண் புள்ளிகளின் அடிப்படையில்
பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள்
பிறப்பிக்க.

கோரிக்கை. 3: சர்வீஸ் வெயிட்டேஜ்:

முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ. 3,000/- எனவும், அடுத்தடுத்த
ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 300/- வீதம் சர்வீஸ் வெயிட்டேஜ்
வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை
நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 10:

தற்போது வழங்கப்படும் மெடிக்கல் அலவென்ஸ் (Medical
Allowance) தொகையை உயர்த்தி ரூ. 2,000/-ஆக வழங்க கோரும்
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில்,
உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 13:

வீட்டு வாடகை அலவென்ஸ் (HRA) தற்போது வழங்கி வரும்
தொகையில் இருந்து ரூ.1000/- உயர்த்தி வழங்கப்பட வேண்டும்
என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 14:

ஷிப்டு அலவென்சை (Shift Allowance) தற்போது வழங்கி வரும்
தொகையில் இருந்து உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.150/-என வழங்க
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 15:

பணியில் இருக்கும் தொழிலாளர் இறக்க நேரிட்டால் அவருடைய
குடும்பத்திற்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 16:

வெட்டிங் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு (RISK Allowance) ஆக வருடத்திற்கு 15 நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 23:

தற்போது வழங்கி வரும் வாஷிங் அலவன்ஸ் (Washing Allowance) தொகையை உயர்த்தி மாதந்தோறும் ரூ.300/- என வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 24:

பணியாளர்களை பணிக்கு அழைத்து வரும் பேருந்து (Pick-Up Drop) வசதியினை தாம்பரம், கோயம்பேடு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 31:

Panel Shop, Header Shop மற்றும் GPM, MPM, போன்ற அதிக Heating செய்யக்கூடிய பணியிடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு Heating Allowance-ஆக மாதந்தோறும் ரூ. 1,500/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

Welfare Items**கோரிக்கை. 33:**

அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் ஹமாஸ் சோப் பெரியது 5 எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 34:

அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் துணி துவைக்கும் ரின் சோப் பெரியது மாதந்தோறும் 5 எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை. 35:

மாதந்தோறும் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி

[அரசாணை (டி) எண் 235, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 10 மே 2019, சித்திரை 27, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/462/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும் நெல்லை மாவட்டப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடி), திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

மேற்சொன்ன தொழிற்சங்கத்தை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு**எழுவினா**

திரு. S. பண்டாரம் ஓட்டுருக்கு (பணி எண் 9637), வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 28-9-2016 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும், என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 238, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 10 மே 2019, சித்திரை 27, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/463/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்பிளாயிஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்தை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு**எழுவினா**

திரு. P. பண்டாரம் ஓட்டுருக்கு (பணி எண் 2135), வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 27-6-2015-ம் நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?

ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட்., விழுப்புரம்

[அரசாணை (டி) எண் 258, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(பி)த் துறை, 10 மே 2019, சித்திரை 27, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/464/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட்., விழுப்புரம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம், விழுப்புரம் மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கடலூர் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கடலூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு**எழுவினா**

திரு. ஆர். துரைராஜ், ஓட்டுநருக்கு (பணி எண் DR 3424) (அ) வருடாந்திர ஊதிய உயர்வை 2 வருடம் நிரந்தரமாக (WC) தள்ளி வைத்த 9-10-2017 நாளிட்ட உத்தரவையும் மற்றும் (ஆ) வருடாந்திர ஊதிய உயர்வை 3 வருடம் நிரந்தரமாக (WC) தள்ளி வைத்த 24-10-2017 நாளிட்ட உத்தரவையும் முற்றிலுமாக இரத்து செய்தும் மற்றும் 20-07-2015 முதல் 27-01-2016 வரை Roll-இல் உள்ள நாட்களுக்கு மாத சம்பளம் அரியாள் மற்றும் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆய்வு பணப் பலன்கள், அரியாள் உடன் வழங்கிடவும், மேலும் தண்டனை காலங்களுக்கு Common Service Rules (CSR) எனப்படும் தொழிலாளர் சட்ட சரத்து விதிகளுக்கு பொருந்தாத விதியை பயன்படுத்தி நஷ்ட ஈட்டு தொகையாக பிடித்தம் செய்வதை முற்றிலுமாக இரத்து செய்து வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல்

[அரசாணை (டி) எண் 261, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(பி)த் துறை, 10 மே 2019, சித்திரை 27, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/465/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், ஆர்எம்டிசி ஓர்க்கர்ஸ் யூனியன் (எஐடிபிசி), திண்டுக்கல் மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு**எழுவினா**

திரு. வி. அய்யப்பன், ப.எண் 52591 ஓட்டுநருக்கு நிர்வாகம் வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் இரண்டு (2) வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 30-12-2010 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம் கரூர்

[அரசாணை (டி) எண் 305, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(பி)த் துறை, 28 மே 2019, வைகாசி 14, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/466/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம், கரூர் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், பெருந்துறை, ஈரோடு மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்கள் 1,2,4,5, மற்றும் 6 ஆகியவற்றை திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில், கோரிக்கை எண்கள் 1,2,4,5, மற்றும் 6 ஆகியவற்றை திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு**எழுவினா**

திரு. டி. பழனிவேல், (ப.எண் சி 41738) நடத்துனருக்கு நிர்வாகம் வழங்கியுள்ள கீழ்க்கண்ட 5 அலுவலக உத்தரவுகளில் உள்ள தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

வ. எண்.	கோரிக்கை எண்.	அலுவலக உத்தரவு எண் மற்றும் நாள்	தண்டணை விவரம்
1.	1	பா.எண் 1/டி6/108/சட்டம்/ தஅபோக/ஈம/2012, நாள் 20-4-2012 (அலுவலக உத்தரவு எண் 1)	ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்) அபராதம்
2.	2	பா.எண் 1/டி6/356/சட்டம்/ தஅபோக/ஈம/2012, நாள் 10-12-2012 (அலுவலக உத்தரவு எண் 2)	ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்) அபராதம்
3.	4	பா.எண் 1/டி3/557/சட்டம்/ தஅபோக/ஈம/2013, நாள் 1-1-2014 (அலுவலக உத்தரவு எண் 4)	ரூ.200/- (ரூபாய் இரு நூறு மட்டும்) அபராதம்
4.	5	பா.எண் 1/டி3/710/சட்டம்/ தஅபோக/ஈம/2013, நாள் 26-2-2014 (அலுவலக உத்தரவு எண் 5)	ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) அபராதம்
5.	6	பா.எண் 1/டி3/990/சட்டம்/ தஅபோக/ஈம/2014, நாள் 8-1-2015 (அலுவலக உத்தரவு எண் 6)	ரூ.200/- (ரூபாய் இரு நூறு மட்டும்) அபராதம்

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (ஆவின்), ஈரோடு

[அரசாணை (டி) எண் 307, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 மே 2019, வைகாசி 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/467/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (ஆவின்), ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கம் ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சுரூபம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சுரூபம் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. ஜே. ராஜேந்திரன், கனரக ஒட்டுநருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 25-7-2017 நாளிட்ட பணியிறக்க ஒழுங்கு

நடவடிக்கையினை இரத்து செய்து, மீண்டும் கனரக வாகன ஒட்டுநராக பணி நியமனம் செய்து பணித்தொடர்ச்சியுடன் நிதி பலன்கள் நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

எல்ஜிபி லிமிடெட், வையப்பாளையம் பிளாண்ட், கோவை

[அரசாணை (டி) எண் 308, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 மே 2019, வைகாசி 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/468/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, எல்ஜிபி லிமிடெட், வையப்பாளையம் பிளாண்ட், கோவை என்ற நிர்வாகத்திற்கும், கோவை உழைப்போர் உரிமை இயக்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சுரூபம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண் 1-ஐ தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில், கோரிக்கை எண் 1-ஐ கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சுரூபம் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண். 1:

தொழிற்சங்க உறுப்பினர்களான 1. திரு. பி. சந்திரசேகரன் (கிளைச்செயலாளர்), 2. திரு. என். ஸ்ரீனிவாசன் (குணைத்தலைவர்), 3. திரு. பி. ஸ்ரீனிவாசன் (பொருளாளர்) திரு. எல்.எஸ். சரவணன் (குணைச் செயலாளர்), 5. திரு. எஸ்.கே. ஜெபதுரை (நிர்வாகக் கமிட்டி) 6. திரு. எஸ்.கே. பழனிச்சாமி (முன்னனி ஊழியர்), 7. திரு. தினேஷ் ஆகியோரை உத்தரகாண்ட் மாநிலம் பந்த் நகருக்கு பணியிட மாற்றம் செய்தது, திரு. மாணிக்கவாசகம், ஹரியானா மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளது மற்றும் திரு. ஏ. கனகராஜ், திரு. எஸ். ரகுபதி, திரு. வி. மருதாசலம் என்ற 3 பேர் கோவை, வையப்பாளையம் யூனிட்டிலிருந்து கோவை, பிள்ளையப்பன்பாளையம் யூனிட்டிற்கு பணியிடமாற்றம் செய்துள்ளதை ரத்து செய்துமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

சுனீல் பால்வால்,

அரசு முதன்மைச் செயலாளர்.